

SUPPLEMENT
TO
The Ceylon Government Gazette,
PART III.

FRIDAY, MAY 1, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 27th day of March, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Rambukpota in the Rilpola korale of the Yatikinda division, in the Province of Uva, as described in the annexed certified tracing:—

Preliminary plan 37.

Lot.	Name of land.				Extent. A. R. P.
		
51	Alakolagolekanda	53 1 27
51½	Ensalmomma	3 2 27
					57 0 14

on sheet M₃₉-47, and bounded as follows: on the north by the Gomagoda-oya and a stream; on the east by the village limit of Pussalgolla; on the south by Alakolagalakanda claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others; on the west by a water-course, a road, Medamankandakumbura claimed by H. E. Dambawinne, late Ratemahatmaya, Medaman-kadagedarawatta claimed by ditto, Medamankadakumbura claimed by ditto, Gedarawatta claimed by ditto, a water-course, Medamankadakumbura claimed by H. E. Dambawinne, late Ratemahatmaya, and others, a road, Alakolagalekanda claimed by M. B. Rumbukpota, late Ratemahatmaya, and others.

වෙත 1903 ක්‍රියා මාර්තු මස 27 වෙති දින පටක් හුණුමාසයක් ඇඟුලත් මෙහි පහත දක්වන ඉඩම්වල නො, කොන් ඉන් එකකට නොහැන් වැඩිගණකට සම් අයිතිව, සිකමක් තිබෙන යම් ආයෝ ඇත්තේ එම අය විසින් මූදුකීම් සම්බන්ධ වශී 1897, 1899 සහ 1900 ආයුරුණ්‍යවල 28 වෙති වගක්නීයේ ප්‍රකාරයට පත්වා කිරුණු ලැබූ වියේ මහනුගේරයානුන්නාන්සේගේ ගාල්ලේ කන් කොරුවේදී උන්නාන්සේගේ ඉදිරිපිටට ඇඟින් පෙන්සිට කොරු ලියවිල්ලකින් එක් ඉඩම්වලට නො, කොන් රුව ඇති යම් කොටසකට කිසි අයිතිව, සිකමක් පෙන්ව, සිරින්ට කොයේදැන්නාන් එක් වියේ මහනුගේරයානුන්නාන්සේට ඉහුනකි ආයුරුණ්‍යවලින් උග්‍රී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිව, සිකම තිබෙනියාපු එක් ඉඩම් එක්කො එයින් අයිතිව, සිකමක් ගෙණකුරදක්වන්ට කොයේදැන්නාන් සැම ඉඩම් රුපසන්තක ඉඩම් කැරියට උන්නාන්සේගේ අන්සන ඇත්තේ ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාරකරණ බව මේසින් දැනගත යුතුයි.

ඒම්. ඒ. ප්‍රේසර්,
වියේ මහනුගේරයානුන්නාන්සේය.

ඉඩම්වල කොරනුරු.

ඉඩම් පලුවට අයිති යටිකිදී කොටසාසයේ රිල්පොලොක්රලේ රඹුන්පොතු යන යම පිහිටා, සිබෙන මේ අමුත්‍යාපු සහයික සිකියමේ පෙනෙන මෙහි පහත දක්වන තිමිකටි, එනම් :—

M₃₉-47 සිනියම්පනුයට අඩංගුවූ :—

මුල් සිනියම 37.

තිමිකටිය.	ඉඩම් නම.				තිමිකරම.
		
51	අලොකාලුගල්ලක්න්ද	53 1 27	
51½	එන්සාල්ගොම්මන	3 2 27	
				57 0 14	

தில் தாக்கி—ரூபர்வ கொம்பைகிடியடி, தேவுடை ; நூயென்றோப் பூஸ்ஸல்லேகைமீறுமடி ; டக்கு கல் ஆலி. வி. ரஹி பேர்வ கிவிப்பு ரவேமகன்மய, சுக நுவன் அய விசின் அகினிவி, சிகிம் கியன அருகோடு கலைக்கீடு ; சிய்கூரூபர்வ விழுரவசீனாவடி, பாரடி, திலி. ர். எமின்னேன் சிவிப்பு ரவேமகன்மய, விசின் அகினிவி பிகிகம் கியன மேடுமன்கிவிக்குறிரடி, தில் அய விசின் அகினிவி, சிகிம் கியன மேடுமன்கிவிக்குறிரடி, தில் அய விசின் அகினிவி, சிகிம் கியன கேடர வினடி, விழுரவசீனாவடி, திலி. ர். எமின்னேன் கிவிப்பு ரவேமகன்மய, சுக நுவன் அய விசின் அகினிவி, சிகிம் கியன மேடுமன்கிவிக்குறிரடி, பாரடி, ஆலி. வி. ரஹிக்கேப்பூ கிவிப்பு ரவேமகன்மய, சுக நுவன் அய விசின் அகினிவி, சிகிம் கியன அருகோடு கலைக்கீடு.

இவ்விவித்தவின் தேதியாகிய 1903 ம் டூ-த்து பங்குனிமை 27 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் இவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவ்வறையும் குறித்து உதித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளாவ காணிகளை சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகள்தார் முன்பாக காவ அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது மூலமாய் தெரிப்படி மேற்படி காணிகளை அல்லது அவற்றி வெலையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்கொல் விய குறித்து உத்தியோகளாக தமிழில் சொல்லப்பட்ட கட்டணச்சட்டங்களில் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தனக்கொடுத்து கொடுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்துதப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸ்,
குறிப்பான உத்தியோகள்தார்.


சொல்லப்பட்ட காணிகளின் வீவரம்.

ஈவா மாகாணத்தின் யட்டிக்கீந்தை பகுதியில் நிலப்பொலக் கோழியைச் சேர்ந்த நம்புக்கப்பொத்த எனதும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அக்தாவது இத்தோடினத்துக் குறிக்கப்பட்டு உதவிப் படுத்திய டாபில் விவசிக்கப்பட்டிருக்கின்றன :—

M ₃₉₋₄₇ ⁷ ம் அனுக்கடதாகிபல்,	பிரதமபடத்து இலக்கம் 37.	விசாலம்.
துண்டு.	காணியினது பேயர்.	ச. நா. ப.
51 ... அலக்கடகாலகவேக்கனத் 53 1 27
51½ ... எண்ணால்கொம்மன 3 2 27
		57 0 14

எல்லை, வடக்கு-ஒகாமுகாடு ஒய, ஒடை ; கிழக்கு-புஸ்சல்கொல்லுடைய எல்லை, தெற்கு-எம். பி. நம்புக்கப்பொத்த இறந்த நட்டேமாத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் அலக்கொலகவீக்கத் ; மேற்கு-நீர்வாய்க்கால், கிரூட்டு, எக். கி. நம்பவினன முனிறந்த நட்டு-மாத்தமயா உரித்துபேசும் மெதமண்கடகும்புர, மேற்கொல்லியவன உரித்துபேசும் மெதமணக்கடகத்தவத்து, மேற்கொல்லியவன உரித்துபேசும் மெதமணக்கடகத்தவத்து, மேற்கொல்லியவன உரித்துபேசும் மெதமணக்கடகும்புர, கிரூட்டு, எம். பி. நம்புக்கப்பொத்த முனிறந்த நட்டேமாத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் அலக்கொலக்கலேக்கத்.

[For Tracing see page 3.]



Scale of 8 Chains to an Inch.

Situation : Rambukpota village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
51	...	53	1	27
51½	...	3	2	27
		<hr/>	<hr/>	<hr/>
		57	0	14

Sheet M 7
39 - 47

Surveyor-General's Office,
Colombo, January 29, 1903.

P. D. WARREN,
Assistant Surveyor-General.